

## அம்மாபூங்கா

- அரசாணை நிலை எண்.132 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்.02.11.2016ன் படி தமிழ்நாடு முழுவம் 500 கிராம ஊராட்சிகளில் அம்மா பூங்கா அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
- அதில் சேலம் மாவட்டத்தில் 25 எண்ணிக்கையிலான அம்மா பூங்கா அமைக்கவும், ஒரு அம்மா பூங்கா அமைக்க 20,00,000/-க்கு மிகாமல் செலவினம் மேற்கொள்ளவும், 25 அம்மா பூங்கா அமைக்க மொத்தம் 5,00,00,000/- க்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.
- இதற்கான நிதி ஒதுக்கீடு மாநில நிதிக்குழு மான்யத்திலிருந்து 50 விழுக்காடும், 14வது நிதிக்குழு மான்யத்திலிருந்து 50 விழுக்காடு தொகையும் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- மேற்காணும் அரசாணையின் படி அம்மா பூங்காக்களை தேர்வு செய்ய கீழ்காணும் விவரப்படி குழு அமைக்க ஆணையிடப்பட்டது.

1	மாவட்ட ஆட்சித் தலைவர்	தலைவர்
2	திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம்	உறுப்பினர் செயலர்
3	செயற்பொறியாளர் (ஊ.வ.), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,	உறுப்பினர்
4	மாவட்ட விளையாட்டு அலுவலர், சேலம்	உறுப்பினர்
5	உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), சேலம்	உறுப்பினர்
6	மாவட்ட விளையாட்டு அலுவலர், சேலம்	உறுப்பினர்

- மேற்காணும் குழு உறுப்பினர்களால் 25 எண்ணிக்கையிலான அம்மா பூங்கா அமைக்கும் பணியிடத்தை தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
- குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பெரியோர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை விதிமுறைகளின் படி அமைக்க வேண்டும்.
- விளையாட்டு உபகரணங்களை இட அளவு மற்றும் பொது மக்களுக்குத்தகுந்தவாறு அமைக்கப்பட வேண்டும்.
- குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களான fshdSeesaw, slide and swing (1 set) – Children (2 nos), 1 set – Adult (2 nos), Monkey bar (1 no), creepy crawly (1 no) ஆகியவற்றை அமைக்கப்பட வேண்டும்.

- மேலும், Pull up bar / parallel bar, Badminton, Ring ball, Volley ball ஆகியவைகளை போதுமான இடங்களில் அமைக்க வேண்டும்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலர் Pull up bar / parallel bar, Badminton, Ring ball, Volley ball ) ஆவார். மாவட்ட ஆட்சித் தலைவர் / பெருந்தலைவர் அவர்கள் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும்«(Tender Accepting Authority)அலுவலர் ஆவார்.
- இப்பணிகளுக்கு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) அவர்களால் பணிகளை மேற்பார்வைசெய்து, செயல்பாடுகளை கண்காணிக்கப்பட வேண்டும்
- அம்மா பூங்கா வினை சம்மந்தப்பட்ட ஊராட்சியால் பராமரிப்பு செய்யப்பட வேண்டும்.

#### பணிகள்விபரம்

வ. எண்	பணியின் விபரம்	பணிகளின் எண்ணிக்கை	தொகை (ரூ. இலட்சத்தில்)
1	அம்மா பூங்கா	25	503.18